



കേരള அரசு

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிக்கை

எண் 28244/ச. இ. எ. 1/2015/சட்டம். திருவனந்தபுரம், 2015 டிசம்பர் 23
1991 தனு 7/
1937 பெளஷம் 2.

கேரள மாநில சட்டமன்றப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் அறிவிக்காக இதனால் பிரகடம் செய்யப்படுகிறது. சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2015 டிசம்பர் 23ஆம் தேதி ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

டி. சாஜு,

சட்டத்துறை சிறப்புசெயலாளர்.

2015-ன் சட்டம் எண் 21

2015-ன் கேரள நிதி ஒதுக்கீடு (6-வது எண்) சட்டம்

2015-2016-ன் நிதியாண்டின் பணிகளுக்காக கேரள மாநில தொகுதியிலிருந்து சில தொகைகளை வழங்கவும் வினியோகம் செய்யவும் அதிகாரப்படுத்தும் ஒரு சட்டம்.

முசவுரை.—2015-2016-ம் நிதியாண்டின் பணிகளுக்காக கேரள மாநில தொகுதியிலிருந்து மேலும் சில தொகைகளை வழங்குவதற்கும் வினியோகம் செய்வதற்கும் அதிகாரப்படுத்துவது தேவையாக இருப்பதால்;

இந்தியக்குடியரசின் அறுபத்தி ஆறாவது ஆண்டில் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுகிறது:—

1. சுருக்கப்பெயர்.—இந்தச்சட்டம் 2015-ன் கேரள நிதி ஒதுக்கீடு (6-வது எண்) சட்டம் என அழைக்கப்படலாம்.
2. 2015-2016 நிதி ஆண்டிற்காக கேரள மாநில தொகுதியிலிருந்து 3025462000 ரூபாய் வழங்குதல்.—2015-2016 நிதியாண்டில் வரும் பல்வேறு செலவுகளை எதிர்கொள்வதற்காக, அட்டவணையின் (2)-வது கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் மற்றும் தேவைகள் தொடர்பாக அட்டவணையின் (3)-வது கட்டத்தில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மிகாததும், மொத்தம் முந்தூற்றி இரண்டு கோடி ஐம்பத்தி நான்கு இவ்-சத்தி அறுபத்திரண்டாயிரம் ரூபாய் மட்டும் வருவதான தொகைகள் கேரள மாநில தொகுதியிலிருந்து வழங்கவும் வினியோகிக்கவும் செய்யலாம்.
3. நிதி ஒதுக்கீடு.—இந்த சட்டத்தின்படி கேரள மாநில தொகுதியிலிருந்து வழங்குவதற்கும் வினியோகம் செய்வதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள தொகைகள் 2015-2016 நிதி ஆண்டு தொடர்பாக அட்டவணையில் கூறப்பட்டுள்ள பணிகள் மற்றும் தேவைகளுக்காக வினியோகிக்கப்பட்ட வேண்டும்.

அட்டவணை

(பிரிவுகள் 2 மற்றும் 3 பார்க்கவும்)

(1)		(2)		(3)		
வரிசை எண்	தேவை எண்	பணிகளும் தேவைகளும்		மிக கூடாத தொகைகள்		
				சட்டமன்றப் பேரவையினால் வாக்களிக்கப்பட்டது (ரூபாய்)	தொகுநிதியில் கட்டணம் சமத்தப்பட்டது (ரூபாய்)	மொத்தம் (ரூபாய்)
1	II	மாநில ஆட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், தலைமையிட அலுவலர்கள்	வருவாய்	1,000	..	1,000
2	XI	மாவட்ட ஆட்சியும் பலவகையும்	வருவாய்	2,000	..	2,000
3	XII	காவல்	வருவாய் மூலதனம்	3,000 1,000	3,000 1,000
4	XV	பொதுப்பணி	வருவாய்	175,00,00,000	..	175,00,00,000
5	XVII	கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம்	வருவாய் மூலதனம்	37,00,02,000 1,000	37,00,02,000 1,000

(1)		(2)		(3)		
வரிசை எண்	தேவை எண்	பணிகளும் தேவைகளும்	வருவாய் மூலதனம்	மிக கூடாத தொகைகள்		
				சட்டமன்றப் பேரவையினால் வாக்களிக்கப்பட்டது (ரூபாய்)	தொகுநிதியில் சுமத்தப்பட்டது (ரூபாய்)	மொத்தம் (ரூபாய்)
6	XVIII	மருத்துவ உதவி மற்றும் பொதுமக்கள் சுகாதாரம்	வருவாய் மூலதனம்	21,49,02,000	..	21,49,02,000
				3,60,00,000	..	3,60,00,000
7	XXI	வீடு கட்டுமானம்	மூலதனம்	1,000	..	1,000
8	XXII	நகரமேம்பாடு	வருவாய்	3,75,01,000	..	3,75,01,000
9	XXIII	தகவல் மற்றும் விளம்பரம்	வருவாய்	1,000	..	1,000
10	XXV	அட்டவணைஜாதி/ பழங்குடியினர், பிற பிற்பட்டோர்/ சிறுபான்மையோர் பிரிவுகளின் நலன் உட்பட்ட சமூக நலன்	வருவாய்	43,26,80,000	..	43,26,80,000
11	XXVII	கூட்டுறவு	வருவாய்	1,000	..	1,000
12	XXVIII	பலவகை பொருளாதார பணிகள்	வருவாய்	7,00,000	..	7,00,000

13	XXIX	விவசாயம்	மூலதனம்	5,00,01,000	..	5,00,01,000
14	XXX	உணவு	வருவாய்	10,80,000	..	10,80,000
			மூலதனம்	1,000	..	1,000
15	XXXI	கால்நடை பராமரிப்பு	வருவாய்	80,01,000	..	80,01,000
16	XXXIII	மீன்பிடிப்பு	வருவாய்	2,56,72,000	..	2,56,72,000
17	XXXVII	தொழிற்சாலைகள்	மூலதனம்	9,44,02,000	..	9,44,02,000
18	XLVI	சமூக பாதுகாப்பு மற்றும் நலன்	வருவாய்	7,40,000	..	7,40,000
			மூலதனம்	37,69,000	..	37,69,000
			மொத்தம்	302,54,62,000	..	302,54,62,000